



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)
வெள்ளிக்கிழமை பிரசங்கம்
15 மே 2020 / 22 ரமதான் ஹிஜிர் 1441
ரமதான் மாதத்தின் இறுதியில் வெற்றி உள்ளது

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي اَنْزَلَ السَّكِيْنَةَ فِي قُلُوْبِ الدِّيْنِ اٰمَنُوْا ، فَبِالنَّعْمَاءِ شَكَرُوْا ،
وَعَلَى الْبَلَايَا صَبَرُوْا، اَشْهَدُ اَنْ لَا اِلَهَ اِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَ اَشْهَدُ
اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ، اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ
وَصَحْبِهِ وَالتَّابِعِيْنَ لَهُمْ اِلٰى يَوْمٍ يُجْزٰى الدِّيْنِ اٰمَنُوْا وَاَصْلَحُوْا.
اَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللّٰهِ اِتَّقُوا اللّٰهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُسْلِمُوْنَ.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள அன்பும் அருளுமிக்க
ஜமாஅத்தார்கள்!

அல்லாஹ்வின் மீது உண்மையான உணர்வில் "தக்வா" (பக்தியை)
ஏற்படுத்திக் கொள்வோமாக! அல்லாஹ்வின் கட்டளைகள் அனைத்தையும்
நிறைவேற்றுவோமாக! அல்லாஹ் தடை செய்துள்ள விஷயங்களிலிருந்து
தவிர்ந்து கொள்வோமாக!

ரமதான் மாதத்தின் நான்கில் மூன்று பகுதிகள் கடந்து விட்டன. இந்த
ஆண்டின் ரமதான் மாதத்தின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே நம்மிடம்

உள்ளது. அதுவும் மிக விரைவில் கடந்து செல்ல இருக்கின்றது. நம்மில் ஒவ்வொருவரும் தமது நற்காரியங்கள் மற்றும் சிறந்த அனுபவங்கள் மூலம் இந்த ரமதான் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் கிருபையைத் தேடி வருகின்றோம். நாம் மனிதர்கள் எனும் ரீதியில், நம்மிடம் தனிப்பட்ட குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் இம்மாதத்தில் அல்லாஹ்வின் அன்பு மற்றும் கிருபையின் அரவணைப்பை உணர்ந்து வருகின்றோம். நோன்புக் கடமை நமக்கு ஏற்படுத்தியுள்ள எல்லைகளுக்கு நாம் அடிபணிந்து நடக்கும் போது, பசியின் வேதனைகளை நாம் உணர்கிறோம். அந்நிலையில், அல்லாஹ் தனது அடியார்கள் மீது காட்டும் கிருபையின் மகிமையை நாம் உணர்வதால், நிச்சயமாக, நமது உள்ளங்களில் நமது பாவத்தை நினைத்து வருந்தி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பும் உணர்வுகள் நமக்கு ஏற்படுகின்றன. அந்நிலையில், ரமதான் மாதம் முழுவதும் அல்லாஹ்வுக்கு "ஸஜ்தா" (சாஷ்டாங்கம்) செய்து அல்லாஹ்வின் முன்னிலையில் நம்மை நாம் தாழ்த்திக் கொள்கிறோம். நமது உள்ளங்களில் ஏற்படும் குற்ற உணர்வுகளானது, நம்மில் காணப்படும் கர்வம் மற்றும் ஆணவத்தின் அடிச்சுவடுகளை அகற்றி விடுகின்றன.

கடந்த மூன்று வாரங்களாக, அல்லாஹ்விடம் நாம் எத்தனை முறை துஆக்களை (பிரார்த்தனைகளைச்) செய்துள்ளோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரார்த்தனைகள் புரிவதானது, மனிதர்கள் எனும் ரீதியில் நம்மிடம் காணப்படும் குற்றங்களை அமைதியாக உணரத் தூண்டுகின்றது. எனவே, மிகவும் மன்னிப்பவனாகிய அல்லாஹ்விடம் நாம் எத்தனை முறை "இஸ்திஃபார்" (பாவமன்னிப்புத்) தேடியுள்ளோம் எனச் சிந்தித்துப் பார்ப்போமாக! சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வின் மன்னிக்கும் மனப்பான்மைக்கு எல்லை இல்லை; அது விசாலமானது என

உறுதியாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நமது செயல்பாடுகளின் புத்தகத்தில் காணப்படும் நமது பல தவறுகள், இன்ஷாஅல்லாஹ், நிச்சயம் அழிக்கப்பட்டு விடும். சில மணி நேரங்களுக்கு முன்பாக, "லைலத்துல் கத்ர்" எனும் இரவையும் அதில் வழங்கப்படும் சிறப்பான வெகுமதிகளையும் அடைவதற்காக எவ்வாறு நம்மை நாம் உற்சாகமாக தயார் செய்து கொண்டோம் எனச் சிந்தித்துப் பாருங்கள்! இவ்விதமான நல்ல உணர்வுகள் நம்மிடம் ஏற்படுகின்றது என்பதற்காக அல்லாஹ்வுக்கு நாம் அதிகம் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். காரணம், இம்மாதிரியான உணர்வுகளானது, நமது உள்ளங்களில் இன்னும் "தக்வா" (இறை பக்தி) உள்ளது என்பதற்கான அடையாளமாக உள்ளது.

எனினும், இவ்விதமான உணர்வுகள் நம்மிடம் ஏற்படுவதால் நாம் திருப்தியாக இருந்து விடலாமா? நமது வாழ்க்கையின் இறுதி வரை நற்காரியங்களைத் தொடர்ந்து செய்யும் சிறப்பான படைப்பாக நாம் ஆகி விட்டோம் என நம்மை நாம் கருதி விடலாமா? மூன்று வார நோன்புகளுக்குப் பின்பு நமது மனோ இச்சைகள் நிச்சயமாக அடக்கப்பட்டு விட்டன; அவை இனி ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு இணங்காது என திருப்தியாக இருந்து விடலாமா? இந்த தடவை "லைலத்துல் கத்ர்" இரவை நாம் அடைந்து விட்டால் நமது ஓரிறை நம்பிக்கையானது யாராலும் வெல்ல முடியாததாக, வாழ்க்கையில் ஒருபோதும் அசைக்கப்பட முடியாததாக ஆகி விடும் எனவும், எதிர்கொள்ளப்படும் சவால்களால் அது சிறிதளவு கூட பலஹீனமாகி விடாது எனவும் கருதி விட முடியுமா?

சகோதர, சகோதரிகளே! நிச்சயம் இல்லை. ரமதான் மாதம் மனிதர்களை மலக்குகளாக மாற்றி விடுகின்ற மாயாஜாலக் கருவியல்ல. ரமதான்

மாதத்தை அடைகின்ற, குறைபாடுள்ள மனிதர்களான நாம், ரமதான் மாதம் நம்மை விட்டும் பிரிந்த பின்பும் மனிதர்களாகவே இருப்போம். வாழ்க்கைச் சவால்களும் சோதனைகளும் தொடர்ந்து வந்துக் கொண்டதான் இருக்கும். நமது மனோ இச்சைகளும் ஷைத்தானும் தொடர்ந்து நமது உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டோதானிருக்கும். ஆயிரம் "லைலத்துல் கத்ர்" இரவுகளின் நன்மைகளை நாம் அடைந்து விட்ட போதிலும், நமது பல பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகி விட்ட போதிலும், கடல் போன்ற நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்ட போதிலும் மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பார்கள். இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்து அறிவிக்கும் ஒரு ஹதீதில் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கூறுகையில்: "உலகில் காணப்படும் அனைத்து மனிதர்களும் பாவம் செய்யாதவர்களாக ஆகிவிட்டாலும், பாவங்களையும் தவறுகளையும் செய்யக் கூடிய மற்றொரு மனிதப் படைப்பை அவர்களுக்குப் பதிலாக அல்லாஹ் படைப்பான். காரணம், தன்னுடைய அடியார்கள் தன்னிடம் மனம் வருந்தி, மன்னிப்புக் கேட்க வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான்" எனக் கூறினார்கள்.

அன்பிற்குரிய எனது சகோதர, சகோதரிகளே! நாம் மேற்கண்டவாறு கூறியதால் ரமதான் மாதத்துக்கும் அதில் நாம் கடைப்பிடிக்கும் நோன்புக்கும் எவ்வித பலனோ, பொருளோ இல்லை என்பதில்லை. ரமதான் மாதத்தில் நாம் புரியும் நற்காரியங்களால் மலக்குகளாகவோ அல்லது பாவங்கள் மன்னிக்கப்பட்ட இறைத்தூதர்களாகவோ நாம் ஆகி விட முடியாது என்பது தான் இதன் கருத்தாகும். காரணம், ரமதான் மாதத்தின் நோக்கம் அதுவல்ல. மாறாக, நாம் ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று, பயிற்சி எடுப்பதன் மூலம் நமது "ஈமான்" (ஓரிறை நம்பிக்கை)

உறுதியாக வேண்டும். நமது "தக்வா" (அல்லாஹ்வின் மீதான பக்தி) அதிகரிக்க வேண்டுமென்பது தான் நோக்கமாகும். அத்துடன், இப்பயிற்சியின் மூலம் நமது மனோ இச்சைகள் மற்றும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை எதிர்கொண்டு, அவற்றை வெற்றிகொள்வதும் இங்கு நோக்கமாகும்.

அதே சமயம், நாம் சிலவேளைகளில் வழி பிசகி, தவறிழைத்து விட்டால் ஷைத்தான் மற்றும் நமது இச்சைகளுக்கு நாம் அடிமையாகி விட்டோம் எனவும் நாம் கருதி விடக் கூடாது.

நாம் விரும்புவதெல்லாம், நமது உள்ளங்கள் பரிசுத்தமாக ஆக வேண்டுமென்பதைத் தான். நமது உள்ளங்கள் பரிசுத்தமானால்தான், நமது ஆன்மாக்களை அழுத்துகின்ற நமது பாவச் சுமைகள் குறைவதை நாம் உணர்வோம்.

எனவே, நன்மையை விரும்புகின்ற, தொடர்ந்து பாவத்தை வெறுக்கின்ற மனிதர்களாக ஆகுவதில் வெற்றி பெற்றவர்களாக ஆகுவோம் என நம்புகிறோம். பாவமன்னிப்பு தேடுவதின் உண்மையான வெற்றியானது, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதில் மட்டுமில்லை. மாறாக, நாம் பாவங்களைச் செய்து, வரம்பு மீறும் போது உடனடியாக வெட்கத்தை உணர வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களாக நாம் ஆனால்தான், பாவமன்னிப்புத் தேடியதில் உண்மையாகவே வெற்றி பெற்றவர்களாக ஆகுவோம். காரணம், "தக்வா" உடைய மக்களின் சிறப்புத் தன்மைகளில் ஒன்று யாதெனில், அவர்கள் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் மீண்டும் அதைச் செய்ய விரும்பமாட்டார்கள். இக்கருத்தைத் தான் அல்லாஹ்,

திருக்குர்ஆனின் "ஆலி-இம்ரான்" எனும் அத்தியாயத்தின் பின்வரும் 135-வது வசனத்தில் கூறுகிறான்:

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ
فَاسْتَغْفَرُوا الذُّنُوبَ بِهِمْ وَمَنْ يَغْفِرِ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا
عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ



பொருள்: அவர்கள் (நல்லடியார்கள்) எத்தகையோரென்றால், மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்து விட்டாலும், அல்லது ஏதேனும் பாவத்தினால் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைவில் கொள்வார்கள்; மனப்பூர்வமாக அல்லாஹ்விடம் தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் பாவமான காரியங்களில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கமாட்டார்கள்.

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

ரமதான் மாதத்தின் மீதமுள்ள தினங்கள் ஏறக்குறைய ஒரு வாரமே உள்ளது. இது முக்கியமான காலமாக உள்ளது. நமது ஒரிறை நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதிலும் நமது வணக்க, வழிபாட்டுச் செயல்களை மேலும் பிரகாசமாக்குவதிலும் நாம் நமது முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். "லைலத்துல் கத்ர்" இரவின் பலன்களை அடையத் தவறாதீர்கள். அந்த இரவில் முடிந்த அளவு அல்லாஹ்வின் சிந்தனையிலும், நமது பாவங்களை நினைத்து வருந்துவதிலும்

ஈடுபடுங்கள். இந்த நேரம் கவனக் குறைவாக இருந்து, பகல் கனவு காணும் நேரமல்ல. ரமதான் மாதம் முடிவதற்குள்ளாக அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதில் நமது முயற்சிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். எனது அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இக்கருத்தை கவனத்தில் கொள்ளுங்கள்! நாம் இந்த ரமதான் மாதத்தில் "ஹுஸ்னுல் காதிமா" எனப்படும் சிறந்த முடிவை உண்மையாகவே அடைய விரும்புகிறோம் என நமக்கு நாமே கூறிக் கொள்வோமாக! ரதூலுல்லாஹி(ஸல்) அவர்கள் மனிதரில் புனிதராக இருந்த போதிலும், அனைத்துவிதமான பாவங்களை விட்டும், நரகத்தை விட்டும் விடுதலை பெற்றிருந்த போதிலும், ரமதான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் அதிக சுறுசுறுப்பாகவும் வணக்க வழிபாடுகளில் ஆர்வமிக்கவராகவும் இருந்தார்கள். எனவே, அதிக பாவங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கும் நாம் எப்படி இருக்க வேண்டுமென சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, குறிப்பாக, ரமதானின் இந்த கடைசி பத்து தினங்களில் அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் அடைவதில் வெற்றி பெற்ற அடியார்களாக நாம் ஆகுவதற்கு அல்லாஹ் நமக்கு உறுதியையும் தீர்மானத்தையும் வழங்குவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

بَارَكَ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ
الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، وَتَقَبَّلَ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ السَّمِيعُ
الْعَلِيمُ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، وَلِسَائِرِ
الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، فَاسْتَغْفِرُوهُ فَيَا
فَوْزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ.